



மார்ச் - 17

TNPSC துளிகள்

- ❖ ஜப்பானில் முகாமிட்டுள்ள அமெரிக்க சிறப்புப் படைக் குழுமமானது ஐதராபாத்தில் உள்ள தேசிய பாதுகாப்புப் படையினருடன் (NSG – National Security Guard) இணைந்து இரு நாடுகளின் ஆயுதப் படைகளின் திறன்களை மேம்படுத்துவதை இலக்காகக் கொண்டு ஒரு பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
 - 1986 ஆம் ஆண்டு செப்டம்பரில் தேசிய பாதுகாப்புப் படையானது உருவாக்கப்பட்டது. சுதீப் லக்காதியா இதன் தற்போதைய பொது இயக்குநர் ஆவார்.
- ❖ ஐக்கிய நாடுகளால் தடை செய்யப்பட்டவர்கள் பட்டியலில் ஜெய்ஷ்-இ-முகமது இயக்கத்தின் தலைவரான மசூத் அசாரை சேர்ப்பதற்கான பிரிட்டிஷ், பிரான்ஸ் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளின் வேண்டுகோளை சீனா மீண்டும் நிறுத்தி வைத்துள்ளது
 - இந்த ஐக்கிய நாடுகளின் தடையானது அவரை உலகளாவிய அளவில் பயணத் தடை, சொத்துகள் முடக்கம் மற்றும் ஆயுதத் தடை ஆகியவற்றிற்கு உட்படுத்தும்.
- ❖ இந்தியாவின் நுகர்வோர் நிறுவனங்கள் தங்கள் சோப்பு மற்றும் பற்பசை தயாரிப்புகளிலிருந்து சர்ச்சைக்குரிய பாக்கிரிய எதிர்ப்பு பொருளான "டிரைகுளோசான்"-ஐ நீக்கியுள்ளன.
 - டிரைகுளோசானின் பயன்பாடானது அசாதாரணமான நாளமில்லா மண்டல அமைப்பு, தைராய்டு ஹார்மோன் சமிஞ்சை மற்றும் நோய் எதிர்ப்பு மண்டலத்தை பலவீனப்படுத்துதல் ஆகியவற்றுடன் தொடர்புடையது.
- ❖ சீனாவின் நீண்ட ஏவுதலான 3B ராக்கெட் ஆனது நாட்டின் 1970 ஆம் ஆண்டு முதலான விண்வெளி திட்டத்தில் முக்கியமான ஒன்றாகக் கருதப்படுகிறது. இந்த புதிய தகவல்தொடர்பு செயற்கைக்கோளை சுற்றுப் பாதையில் செலுத்தியதன் மூலம் தனது 300-வது வெற்றியை சீனா பதிவு செய்துள்ளது.
- ❖ சென்னையை அடிப்படையாகக் கொண்ட 13 வயது இசைக் கலைஞரான விதியான் நாதஸ்வரம் அமெரிக்காவின் கலிபோர்னியாவில் நடைபெற்ற சர்வதேச இசைத் திறன் நிகழ்ச்சியான "The World's Best" - ல் ஒரு மில்லியன் அமெரிக்க டாலரை வென்றுள்ளார்.
- ❖ கஜகஸ்தானின் ஆஸ்தானாவில் நடைபெற்ற உலக சதுரங்க சாம்பியன்ஷிப்பில் இந்திய கிராண்ட் மாஸ்டரான B அதிபன் மற்றும் சூர்யா சேகர் கங்குலி ஆகியோர் தங்கம் வென்றுள்ளனர்.

தமிழ்நாடு செய்திகள்

தகவல் ஆணையப் பரிந்துரைகள்

- ❖ மத்திய அரசாலும் சில மாநில அரசுகளாலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட செயல்முறையைப் போல RTI விண்ணப்பங்களை ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான அமைப்புகளை கட்டாயமாக அமல்படுத்த வேண்டுமென தமிழக அரசிற்கு மாநில தகவல் ஆணையமானது பரிந்துரைத்துள்ளது.



- ❖ மாநில தகவல் ஆணையமானது இரண்டாம் நிலையில் உள்ள ஒரு முறையீட்டு ஆணையமாகும். மேலும் இது ஒரு பகுதியளவில் நீதித் துறையைச் சார்ந்த அமைப்பாகும்
- ❖ இது விண்ணப்பதாரர் மற்றும் அரசின் துறைகளுக்கிடையேயான RTI தொடர்பான விவகாரங்களுக்கு தீர்ப்பளிக்கின்றது.
- ❖ RTI சட்டத்தின்படி மாநில தகவல் ஆணையத்திற்கு அரசிடம் பரிந்துரையளிக்கும் அதிகாரம் உண்டு என்ற போதிலும் அது அரசைக் கட்டுப்படுத்தாது.
- ❖ RTI சட்டத்தின் பிரிவு 4(1)(b)-ன் கீழ் அதன் வலைதளத்தில் தகவல்களை நிகழ்நிலைப்படுத்த ஒவ்வொரு துறையிலும் ஒரு அனுமதியளிப்பு அதிகாரியை நியமிக்கவும் இது பரிந்துரை செய்துள்ளது.
- ❖ மேலும் இது மாணவர்கள் தங்களது விடைத் தாள்களை பெறுவதற்கான அடிப்படை உரிமையானது RTI குறிப்புரையின் கீழ் உள்ளது எனவும் கூறியுள்ளது.

பொருளாதாரச் செய்திகள்

உலகளாவிய வர்த்தக முத்திரை அமைப்பு

- ❖ அமைச்சரவையானது நிறுவனங்கள் மற்றும் தொழிலகங்களிடமிருந்து வர்த்தக முத்திரை மற்றும் விண்ணப்பங்களை வடிவமைப்பதற்கு ஆய்வுகளை மேற்கொள்ளும் வகைப்பாட்டு முறைமையின் போது உலகளாவிய அளவிலான தரங்களைப் பின்பற்ற 3 சர்வதேச ஒப்பந்தங்களில் கையொப்பமிட ஒப்புதல் அளித்துள்ளது.


நைஸ் ஒப்பந்தம்	வணிக முத்திரை மற்றும் சேவை குறியீடுகளுக்கான சர்வதேச வகைப்பாடு.
வியன்னா ஒப்பந்தம்	அடையாள எண்களை உள்ளடக்கிய குறியீடுகளுக்கான சர்வதேச வகைப்பாடு.
லோகர்னோ ஒப்பந்தம்	தொழில்துறை வடிவமைப்புகளுக்கான சர்வதேச வகைப்பாடு.

- ❖ இந்த மூன்று ஒப்பந்தங்களின் மூலம் சர்வதேச வகைப்பாடுகளில் இந்திய வடிவமைப்புகளை சேர்ப்பது, உருவக் கூறுகள் மற்றும் பொருட்களை சேர்க்கும் வாய்ப்பினை இது அளிக்கும்.
- ❖ மேலும் இது இந்தியாவில் உள்ள அறிவுசார் சொத்துகளின் பாதுகாப்பு தொடர்பாக வெளிநாட்டு முதலீட்டாளர்களிடையே நம்பிக்கையை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ATM அட்டையில்லாமல் பணம் பெறுதல்

- ❖ பணம் எடுத்தல் மற்றும் பணம் செலுத்துதல் ஆகியவற்றிற்கு பிளாஸ்டிக் ATM பயன்பாட்டினைத் தவிர்ப்பதற்காக SBI வங்கியானது அதன் கைபேசி செயலியான யோனோ மூலம் ATM அட்டையில்லாமல் பணம் பெறும் முறையைச் செயல்படுத்தியுள்ளது.
- ❖ இந்த சேவையானது யோனோ செயலியைப் பயன்படுத்தி பயனர்கள் ஒரு செயல்பாட்டு நிலையில் உள்ள குறியீட்டை உருவாக்கி அதன்மூலம் அடுத்த 30

நிமிடங்களுக்குள் SBI ATM மையங்களில் பணம் பெற உதவுகிறது.



சுற்றுச்சூழல் செய்திகள்


காலநிலை பாதிப்புக் குறியீடு

- ❖ இந்திய அறிவியலாளர்கள் மற்றும் ஆய்வாளர்கள், மாநில அளவிலான அதிகாரிகளின் ஒத்துழைப்புடன் மாவட்ட அளவிலான தரவை அடிப்படையாகக் கொண்டு 12 இமாலய மாநிலங்களின் பாதிப்புக் குறியீட்டைத் தயாரித்துள்ளனர்.
- ❖ இதன் இலக்கானது பொதுவான முறைமையை உருவாக்க வேண்டும் என்பதோடு மட்டுமல்லாது காலநிலை மாற்றம் பற்றிய கோளாறுகளை சமாளிப்பதற்கும் இந்த மாவட்டங்கள் எந்த அளவிற்கு தயாராக உள்ளன என்பதையும் தீர்மானிக்க உதவும்.
- ❖ பாதிப்பு என்பது ஒரு மாவட்டம் சந்திக்கும் உள்ளார்ந்த அபாயங்களை அதன் புவியியல் தன்மை மற்றும் சமூக பொருளாதார நிலை ஆகியவற்றின் மூலம் முதன்மையாக அளவிடுதல் ஆகும்.
- ❖ கீழ்க்காணும் எட்டு முக்கிய அளவுருக்களின் அடிப்படையில் பாதிப்புப் புள்ளிகளானது உருவாக்கப்படுகிறது.

வனப் பகுதிகளின் சதவீதம்	உணவு தானியங்களின் விளைச்சல் மாறுபாடு
30 சதவிகிதத்திற்கும் அதிகமாக சாய்வாக உள்ள பரப்பு	MGNREGA திட்டத்தின் கீழ் சராசரி மனித வேலை நாட்கள்
மக்கள் அடர்த்தி	குழந்தைகள் இறப்பு வீதம்
பெண்கள் கல்வியறிவு	வறுமைக் கோட்டிற்கு கீழேயுள்ள குடும்பங்களின் சதவீதம்

- ❖ 0 – 1 அளவிலான அளவுகோலில் 1 ஆனது அதிகமான பாதிப்பைக் குறிக்கிறது. 0.72 புள்ளிகளுடன் அசாம் இந்த அளவுகோலில் முதலிடத்திலும் மிசோரம் 0.71 புள்ளிகளுடன் அடுத்த இடத்திலும் உள்ளன.
- ❖ அறிவியல் மற்றும் தொழில் நுட்பத் துறையானது அனைத்து மாநிலங்களுக்கும்மான

ஒரு காலநிலை தளத்தை உருவாக்கத் திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் பயனர்கள் நாட்டில் உள்ள எந்தவொரு மாவட்டத்தையும் மிக உன்னிப்பாக கவனித்து காலநிலை மற்றும் சமூகப் பொருளாதாரத்தில் எவ்வகையான அபாயங்கள் உள்ளன என்பதைக் காணலாம்.



உலகளாவிய சுற்றுச்சூழல் கண்ணோட்ட அறிக்கை 2019


- ❖ ஐக்கிய நாடுகளின் சுற்றுச்சூழல் திட்டம் (UNEP - United Nation Environment Program) "சுகாதாரமான கோள், ஆரோக்கியமான மக்கள்" எனும் தலைப்பில் உலகளாவிய சுற்றுச்சூழல் கண்ணோட்ட அறிக்கை 2019-ஐ வெளியிட்டுள்ளது.
- ❖ 1997 ஆம் ஆண்டு முதன்முதலில் வெளியிடப்பட்ட இவ்வறிக்கையின் 6-வது அறிக்கை இதுவாகும். மேலும் இவை UNEPயின் ஒரு முக்கியமான மற்றும் விரிவான சுற்றுச்சூழல் அறிக்கையாகும்.
- ❖ இந்த அறிக்கையானது மனித நடவடிக்கைகளானது உலகளாவிய சுற்றுச்சூழலை சீர்கெடுக்கின்றது எனவும் அவை "சமுதாயத்தின் சூழலியல் அடிப்படைகளுக்கும்" மனித ஆரோக்கியத்திற்கும் ஆபத்தை விளைவிக்கும் எனவும் கூறுகிறது.
- ❖ மேலும் கால நிலை மாற்றத்தோடு மாசுபாடு மற்றும் பல்லுயிர்த் தன்மை இழப்பு ஆகியவையும் மிகப்பெரிய நெருக்கடியாக உருவெடுத்துள்ளன.

மாநிலச் செய்திகள்

மேற்கு நைல் காய்ச்சல்

- ❖ கேரளாவின் மலப்புரம் மாவட்டத்தில் 7 வயது சிறுவனிடம் மேற்கு நைல் காய்ச்சல் கண்டறியப்பட்டுள்ளது. இது சமீப காலத்தில் மலபார் பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள ஏறக்குறைய ஒரு கண்டறிய முடியாத வகை வைரல் தொற்று ஆகும்.
- ❖ மேற்கு நைல் காய்ச்சல் குலகஸ் கொசுக்களினால் பரப்பப் படுகின்றது.
- ❖ இதன் அறிகுறிகளானது காய்ச்சல், தலைவலி, சோர்வு மற்றும் உடல் வலி, குமட்டல், வாந்தி, சில நேரங்களில் தோலில் அரிப்பு மற்றும் நிணநீர் சுரப்பிகள் வீக்கம் ஆகியவையாகும்.

- ❖ உலக சுகாதார அமைப்பானது மேற்கு நைல் வைரஸ் என்பது பாதிக்கப்பட்ட கொசுக்கள் மனிதர்களை கடிப்பதன் மூலம் பரவுவதாக கூறியுள்ளது.



- ❖ கொசுக்களானது நோயுற்ற பறவைகளை கடிக்கும் போது பாதிக்கப்படுகின்றன.

காபிக்கு புவிசார் குறியீடு

- ❖ புவிசார் குறியீட்டு பதிவகமானது கீழ்க்காணும் காபி வகைகளின் புவிசார் குறியீட்டை அங்கீகரித்துள்ளது.

காபி வகைகள்	இடம் மற்றும் சிறப்பியல்புகள்
கூர்க் அராபிகா	குடகு பிராந்தியம் - இந்தப் பகுதியின் தனித்தன்மை வாய்ந்த உயிரியல் மற்றும் உயிரில்லா சூழ்நிலைகள் இந்த காப்பிக்கு தனித்துவமான வாசனை மற்றும் சுவையை வறுக்கும் போது அளிக்கின்றது
சிக்மகலூர்	கர்நாடகா - முதன்முதலில் காபி பயிரிடத் தொடங்கப்பட்ட பகுதி
பாபா பூதான்கிரி	கர்நாடகா - கைகளால் தேர்ந்தெடுக்கப்பட்ட இவ்வகையானது இயற்கை முறையில் நொதிக்க வைக்கப்பட்டது. இந்த காப்பியானது முழு உடல், அமிலத் தன்மை, மிதமான சுவை மற்றும் உறைக்கத் தக்க நறுமணத்தை வெளிப்படுத்துகின்றது.
அரக்கு வேலி அராபிகா	ஆந்திரப் பிரதேசத்தின் விசாகப்பட்டின மாவட்டம் மற்றும் ஒடிசாவின் கோரபுட் மாவட்டம் திராட்சைப் பழத்தின் சிட்ரஸ் குறிப்புடன் கூடிய இனிமையான அமிலத்தன்மை மற்றும் மிதமான வெல்லம் போன்ற இனிப்புத் தன்மையுடன் லேசானது முதல் மிதமான வலிமையுடையது.
வயநாடு ரோபஸ்டா	கேரளா - இது கேரள மாநிலத்தின் வயநாடு பகுதியில் மிளகு பயிருடன் தனிப் பயிராகவும் கலப்பு பயிராகவும் வளர்க்கப்படுகிறது.

விளையாட்டுச் செய்திகள்

சிறப்பு ஒலிம்பிக் - 2019

- ❖ சிறப்பு ஒலிம்பிக் உலக விளையாட்டுப் போட்டிகள் அபுதாபியின் ஜாயித் விளையாட்டு நகர அரங்கில் தொடங்கியது.
- ❖ இந்த சிறப்பு ஒலிம்பிக்கானது அறிவாற்றல் குறைபாடுகள் கொண்ட விளையாட்டு வீரர்களுக்கென நடத்தப்படுகிறது.
- ❖ இந்த ஒலிம்பிக்கில் ஜோதியானது, "நம்பிக்கையின் பிழம்பு" எனவும் விளையாட்டின் கீதமானது 'where I'm supposed to be' எனவும் பெயரிடப்பட்டுள்ளது.



இதரச் செய்திகள்

கூர்கா படைப்பிரிவு

- ❖ பிரிட்டன் அரசானது கூடுதல் கூர்கா படைப்பிரிவை திரட்டுவதற்கான திட்டங்களை அறிவித்துள்ளது.
- ❖ 3-வது ராயல் கூர்கா ரைபிள்ஸ் படையானது சிறப்பு காலாட்படை பிரிவாக தோராயமாக 300 வீரர்களுடன் நிறுவப்படும்.
- ❖ 1814 - 16 ஆண்டில் நடைபெற்ற ஆங்கிலேய -நேபாள போரானது ஆங்கிலேயர் மற்றும் கூர்கா வம்சத்தினரிடையே நடைபெற்றது.
- ❖ கூர்கா வீரர்களின் ஒழுக்கம் மற்றும் தீரம் ஆகியவற்றால் ஆங்கிலேயர் பெரிதும் ஈர்க்கப்பட்டனர்.
- ❖ பின்னர் அவர்கள் ஆங்கிலேயரின் படையில் இணைக்கப்பட்டனர்.
